



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்

1992 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க,
வருமானவரி மீதான மிகைவரி (நிருத்தச்) சட்டம்

[1992, மே மாதம் 27 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1992, மே மாதம் 29 ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் பகுதி II இற்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியிட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1992 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, வருமானவரி மீதான
மிகைவரி (திருத்தச்) சட்டம்

[1992, மே மாதம் 27 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச. வ.—ஒ 68/91

1989ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க, வருமானவரி மீதான மிகைவரிச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுதல்:-

1. இச்சட்டம், 1992 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, வருமானவரி
மீதான மிகைவரி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சுருக்கப்
பெயர்.

2. (இதனகத்துப்பின்னர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்
பிடு செய்யப்படும்) 1989ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க, வருமானவரி
மீதான மிகைவரிச் சட்டத்திற்கான விரிவுப்பெயர் "முறையே 1989 ஏப்
பிரில் 1ஆம் தேதியன்றும், 1990 ஏப்பிரில் 1ஆம் தேதியன்றும், 1991 ஏப்
பிரில் 1ஆம் தேதியன்றும் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டுகளுக்
காக" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "முறையே,
1989 ஏப்பிரில் 1ஆம் தேதியன்றும், 1990 ஏப்பிரில் 1ஆம் தேதியன்றும்
1991 ஏப்பிரில் 1ஆம் தேதியன்றும், 1992 ஏப்பிரில் 1ஆம் திகதியன்றும்
தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டுகளுக்காக" என்னும் சொற்களையும்
இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

1989ஆம் ஆண்
டின் 7ஆம்
இலக்கச்
சட்டத்திற்
கான விரிவுப்
பெயரைத்
திருத்துதல்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 2ஆம் பிரிவு, "ஆனால் 1992 மார்ச்சு
31ஆம் திகதிக்குப் பிந்தாமல் முடிவடைகின்ற" என்னும் சொற்களுக்கும்
இலக்கங்களுக்கும் பதிலாக, "ஆனால் 1993 மார்ச்சு 31ஆம் தேதிக்குப்
பிந்தாமல் முடிவடைகின்ற" என்னும் சொற்களையும் இலக்கங்களையும்
இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 2ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 3ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு
திருத்தப்படுகின்றது:-

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 3ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

(1) அப்பிரிவின் (ii)ஆம் பந்தியில் "1990 நவம்பர் 15ஆம் தேதி
யன்று அல்லது அதற்கு முன்னரும்; அத்துடன்" என்னும்
சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "1990 நவம்பர்
15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்;" என்னும்
சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலமும்;

(2) அப்பிரிவின் (iii)ஆம் பந்தியில் "1991ஆம் ஆண்டு நவம்பர்
15ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்" என்னும்
சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "1991ஆம் ஆண்டு
நவம்பர் 15ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்; அத்
துடன்" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்
மூலமும்;

2 1992 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, வருமானவரி மீதான
மிகைவரி (திருத்தச்) சட்டம்

(3) அப்பிரிவின் (iii)ஆம் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன்மூலமும்:—

“(iv) 1992 ஆம் ஆண்டு ஏப்பிரில் 1ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு அவரார் செலுத்தப்படற்பாலதான மிகைவரித் தொகையின் —

(அ) ஐம்பது சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1992 ஓகத்து 15ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்

(ஆ) மிகுதியை 1992 நவம்பர் 15ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்.”

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 4ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 4ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் “ஊதியத்திலிருந்து ஏழரை சதவீதத்தையும்; அத்துடன்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “ஊதியத்திலிருந்து ஏழரை சதவீதத்தையும்;” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலமும்;

(2) அப்பிரிவின் (இ) என்னும் பந்தியில் “ஊதியத்திலிருந்து 7½ சதவீதத்தையும்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக “ஊதியத்திலிருந்து ஏழரை சதவீதத்தையும்; அத்துடன்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலமும்;

(3) அப்பிரிவின் (இ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன்மூலமும்:—

“(ஈ) 1992 ஏப்பிரில் 1ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு அந்த ஊழியரின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படற்பாலதான மொத்த வருமானவரியின்—

(i) அத்தகைய ஊழியருக்கு 1992 ஜூலை மாதத்திற்கு கொடுபடற்பாலதான ஊதியத்திலிருந்து ஏழரை சதவீதத்தையும்; அத்துடன்

(ii) அத்தகைய ஊழியருக்கு 1992 ஒக்டோபர் மாதத்திற்குக் கொடுபடற்பாலதான ஊதியத்திலிருந்து ஏழரை சதவீதத்தையும்;”.

6: முதன்மைச் சட்டவாக்கத்தின் 5ஆம் பிரிவு அப்பிரிவின் (2)-ஆம் உட்பிரிவில் அங்கீகரிக்காத கார்ப்புவாசகத்தின் (ii)ஆம் பந்திக்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலம் இத்தால் நிருத்தப்படுகின்றது:-

முதன்மைச் சட்டவாக்கத் தின் 5ஆம் பிரிவைத் திருத்துதல்.

“(ii) இச்சட்டத்தின்கீழ் இயைபான ஆண்டொன்றுக்கு மிகைவரி செலுத்துவதற்கு ஆளாகின்றவரான எவரேனும் ஆள்—

(அ) 1989 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு, 1988 ஏப்பிரில் 1ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டு ஆண்டுக்கு உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் அவரால் செலுத்தப்படற்பால தான வருமானவரியின்,

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1989 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1989 நவம்பர் 15ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்;

(ஆ) 1990 ஏப்பிரில் 1ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு, 1989 ஏப்பிரில் 1ஆம் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டு ஆண்டிற்கு உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் அவரால் செலுத்தப்படற்பால தான வருமானவரியின்,

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1990 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1990 நவம்பர் 15ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்;

(இ) 1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு, 1990 ஏப்பிரில் 1ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டு ஆண்டிற்கு உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் அவரால் செலுத்தப்படற்பால தான வருமானவரியின்,

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1991 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர், அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1991 நவம்பர் 15ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்

1992 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, வருமானவரி மீதான
மிகைவரி (திருத்தச்) சட்டம்

(ஈ) 1992 ஏப்பிரில் 1ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு, 1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பிட்டாண்டிற்கு உண்ணாட்டா சிறைச் சட்டத்தின்கீழ் அவரால் செலுத்தப்படற்பால தான வருமானவரியின் -

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1992 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்; அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1992 நவம்பர் 15ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்,

மிகைவரியாகச் செலுத்துகின்றவிடத்து, அத்தகைய ஆள் -

1989 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1990 நவம்பர் 30ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்,

1990 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1991 நவம்பர் 30ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்,

1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1992 நவம்பர் 30ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்,

1992 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1993 நவம்பர் 30ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர்,

அத்தகைய ஆள் அந்த இயைபான ஆண்டுக்கு அவரால் செலுத்தற்பாலதான மிகைவரியின் மிகையை அவரால் செலுத்தப்பட்ட தொகைக்கு மேலாகச் செலுத்தினால் 3 ஆம் பிரிவின்கீழ் செலுத்துவதற்கு அவர் தேவைப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் இப்பிரிவின்கீழ் ஏதேனும் தண்டப்பணம் ரெலுத்துவதற்காளாதல் ஆகாது.”.

ஒவ்வாமை
ஏற்படும்
பட்சத்தில்
சிக்கன
உரை
மேலோங்கி
நிற்றல்.

7. இச்சட்டத்தின் சிங்கள உரையும் தமிழ் உரையும் இடையே ஒவ்வாமை எதுவும் ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும்.